

07 மே 2021

தடுப்பூசி இயக்கம் ஆர்காவ் கேண்டென் கோவிட்-19 தடுப்பூசி

1. கோவிட்-19 தடுப்பூசிக்குப் பதிவுசெய்தல்

பதிவு செய்யும் முன், தயவுசெய்து பின்வரும் விளக்கத்தை முழுமையாகப் படிக்கவும்.

ஏற்கனவே நோயுள்ள மிக உயர் அளவு அபாய நிலையில் உள்ள 65 வயதுக்கும் குறைவானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சமயத்தில் மருத்துவச் சான்று ஒன்று தேவை.

மே 7 முதல் ஆர்காவ் கேண்டெனில் உள்ள 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள நியமச் சந்திப்பு பெறத் தொடங்கிவிட்டனர். முதலில் பதிவு செய்பவர்கள் முதல் நியமச் சந்திப்பு பெறுவார்கள். பின்வரும் இலக்கு குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்:

- 65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள்
- ஏற்கனவே நோயுள்ள, மிக உயர் அளவு அபாயம் (சான்றிதழ் தேவை) கொண்ட நபர்கள்
- சுகாதாரப் பணிபுரிபவர்களும் சமூக-மருத்துவப் பிரிவில் உள்ள பணியாளர்கள் (தொழிலாளர் உறுதி தேவை)

முன்னர் முன்னுரிமை அளிக்கப்பட்ட வேறு எந்த குழுக்களுக்கும் இனி தடுப்பூசி முன்னுரிமை நியமச் சந்திப்பு வழங்கப்படாது. ஏற்கனவே நோயுள்ள, மிக உயர் அளவு அபாயம் இல்லாதவர்கள், மிக உயர் அளவு அபாயம் உள்ளவர்களின் நெருங்கிய தொடர்புகள் (குடும்ப உறுப்பினர்கள்) இதில் அடங்குவர்.

நீங்கள் ஆர்காவ் கேண்டெனுக்கு வெளியே வசித்தால், ஆர்காவ் கேண்டெனில் நீங்கள் தடுப்பூசி பெற முடியாது. இருப்பினும், ஆர்காவ் கேண்டெனில் பணிபுரியும் சுகாதார மற்றும் சமூக மருத்துவப் பணியாளர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தயவுசெய்து உங்கள் வயது மற்றும் ஏதாவது முந்தைய நோய்களைக் கருத்தில் கொள்ளாமல் தடுப்பூசிக்கான நியமச் சந்திப்புக்கு இங்கே பதிவு செய்யவும். தடுப்பூசிக்கான நியமச் சந்திப்பு உங்களுக்குக் கிடைத்தவுடன், திட்டமிடப்பட்ட நியமச் சந்திப்புள்ள குறுந்தகவல் ஒன்றை நீங்கள் பெறுவீர்கள். உங்களால் நியமச் சந்திப்புக்கு வர இயலவில்லை எனில், நீங்கள் அதை ரத்து செய்துவிட்டு, புதிய நியமச் சந்திப்புக்கு பதிவு செய்யவும். உங்களுக்கு எப்பொழுது தடுப்பூசி போடப்படும் என்பதைத் தற்பொழுது உங்களால் தேர்வு செய்ய முடியாது.

உங்களுக்குப் போடப்படும் தடுப்பூசியை உங்களால் தேர்வுசெய்ய முடியாது.

அமைவிட வரைபடங்கள் உள்ளிட்ட தடுப்பூசி மையங்களுக்கான இணைப்புள்ள மேலோட்டத்துக்கு தயவுசெய்து வருகை தரவும் www.ag.ch/coronavirus-impfung.

1.1 பதிவு செய்தல்

கோவிட்-19 தடுப்பூசிக்குப் பதிவு செய்வதற்கான படிவத்தை இங்கு நீங்கள் அணுகலாம்.

► [பதிவு செய்வதற்கான இணைய முகவரி](#)

1.2 செல்லிடப்பேசி இல்லையா?

உங்களிடம் சொந்தமாக செல்லிடப்பேசி இல்லை என்றால், உங்களது நியமச் சந்திப்புக்கான குறுந்தகவலை உங்களுடைய குடும்ப உறுப்பினர், நம்பிக்கையானவர் அல்லது பாதுகாவலரின் செல்லிடப்பேசிக்கு அனுப்பச் செய்யலாம்.

1.3 இணைய அணுகுதலும் இல்லை, செல்லிடப்பேசியும் இல்லையா?

இணையம் அல்லது செல்லிடப்பேசிக்கான அணுகுதல் இல்லாதவர்கள் நியமச் சந்திப்பைத் திட்டமிடுவதற்கு ஆர்காவில் உள்ள மருந்துகங்களில் உதவி கிடைக்கும். உங்களுக்குத் தேவை ஒரு தரைவழி தொலைபேசி எண்ணாகும்.